

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 478 புதிய கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-ல் பதிவாகியுள்ளனர். சமூகத்தில் 61 நோய்த்தொற்றாளர்கள், தொற்று விளைவிக்கக்கூடியவர்களாக இருந்துள்ளனர், மற்றும் 290 பேரின் தனிமைப்படுத்தல் நிலையானது இன்னும் ஆராயப்படுகிறது. அத்துடன், ஏழு இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.
- ▶ மிகுந்த கவலைக்கிடமான புறநகர்ப்பகுதிகளாக, தெற்கு மற்றும் தென்மேற்கு சிட்னிப் பகுதிகள் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. மெர்ரிலாண்ட்ஸ் (Merrylands), கில்்ட்ஃபோர்ட் (Guildford), கிரான்வில் (Granville), பிளாக்டவுன் (Blacktown), மவுண்ட் ட்ரூயிட் (Mount Druitt), யாகூனா (Yagoona), கிரீனேக்கர் (Greenacre) மற்றும் பாங்க்ஸ்டவுன் (Bankstown) ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் நோய்த்தொற்றாளர்கள் அதிகரித்துவருகின்றனர். டபோ (Dubbo) மற்றும் வால்கெட் (Walgett) பகுதிகளில் உள்ள, பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சமூகங்களைப் பற்றியும் நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.
- ▶ நியூ சவுத் வேல்ஸ் முழுவதுமே இப்போது பொதுமுடக்க (lockdown) நிலையில் உள்ளது. உங்கள் பகுதியில் உள்ள பொதுமுடக்க விதிமுறைகளை ([lockdown rules](#)) நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்; நீங்கள் கட்டாயம் வெளியே சென்றாகவேண்டும் என்ற நிலை இல்லாவிட்டால், வீட்டிலேயே தங்கியிருங்கள்; அத்துடன், உங்கள் வீட்டிற்கு வெளியே நீங்கள் செலவிடும் நேரத்தை மட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.
- ▶ நேற்று, 157,000-க்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உங்களுக்கு இலேசான அறிகுறிகள் இருந்தால்கூட, பரிசோதனையைச் செய்துகொள்ளத் தொடர்ந்தும் முன்வாருங்கள்.
- ▶ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வருவதன் மூலம், எம்மையும், எங்களது குடும்பங்களையும், எமது அன்புக்குரியவர்களையும், அத்துடன் எங்கள் சமூகத்தையும் பாதுகாப்பது மிகவும் முக்கியம். 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். உங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையங்கள், பொது மருத்துவ நிலையங்கள் (GPs), மருந்தகங்கள் மற்றும் தற்காலிக மருத்துவ முகாங்கள் (pop-up clinics) ஆகியவற்றில் முன்பதிவுச் சந்திப்புகளைக் கண்டறிய, nsw.gov.au ஐப் பார்வையிடவும்.
- ▶ கூடுதலான ஃபைசர் (Pfizer) தடுப்பூசிகளை நியூ சவுத் வேல்ஸ் பெற்றுள்ளது. இன்று முதல், கவலைக்கிடமான பரந்த சிட்னி உள்ளூர் அரசாங்கப் பகுதிகளிலுள்ள (Greater Sydney LGAs), 16-39 வயதுடைய 100,000 அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும்.
- ▶ நியூ சவுத் வேல்ஸ்-ல் உள்ள நோய்த்தொற்றாளர்களில், அண்ணளவாக 70% ஆனோர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்.
- ▶ இரண்டு தடுப்பூசி மருந்தளவுகளை (டோஸ்களை) பெறுவது, ஒரு மருந்தளவைப் பெறுவதைவிடச் சிறந்தது - தயவுசெய்து உங்களது இரண்டாவது மருந்தளவைப் பெறுவதைத் தள்ளிப்போடாதீர்கள், உங்களது இரண்டாவது மருந்தளவைப் பெற்றுக்கொள்ளும் காலத்தை, 4 வாரங்களுக்கு முன்னோக்கிக் கொண்டுவாருங்கள்.
- ▶ நீங்கள் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும், நீங்கள் தொடர்ந்தும் கட்டாயம் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சமூகத்தில் இன்னும் அதிகமான மக்கள், தொற்றை விளைவிக்கக்கூடியவர்களாக இருந்துவருகின்றனர். சிட்னி முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளை செயற்படுத்திவருகிறார்கள்.
- ▶ ஒவ்வொருவருக்கும் தாம் செய்யவேண்டிய பங்கு என்றொன்று இருக்கிறது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள். ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், எங்களால் இதைக் கடந்து செல்ல முடியும்.